நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பேருந்துகள்மூலம் வருகின்றனர். மேலும், அதிக மக்கள்தொகை உள்ளதாலும், அதிக மக்கள் எதிர்பார்ப்பும் உள்ளதாலும், மக்களின் தாகத்தைப் போக்கும்விதமாக, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க இடம் போதுமானதாக உள்ளது. ஆகையால், அங்கே ஆவின் பாலகம் அமைத்து, அரசினால் அளிக்கப்பெறும் ஆவின் பொருட்களைப் பொது மக்கள் பெறும்வகையில் வழங்கிட வேண்டுமாய் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன். மேலும், அங்கே ஆவின் பாலகம் அமைத்துத் தருகிறேன் என்று சொன்னதற்கு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து, அமர்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 194, மாண்புமிகு உறுப்பினர் திரு. வெ. பொன்னுப்பாண்டி, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

194—

மாணவர் விடுதி

***51313—திரு. வெ. பொன்னுப்பாண்டி:**

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, W. புதுப்பட்டி பேரூராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி கட்ட அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. எஸ். அப்துல் ரஹீம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்தினுடைய பொற்கால முதலமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்பாதம் வணங்குகிறேன்.*

2015 செப்டம்பர் 1]

(அ) மற்றும் (ஆ) ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, W. புதுப்பட்டி பேரூராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி ஏதும் இல்லாததால், இங்கு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி அமைப்பதற்கான அவசியம் எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. வெ. பொன்னுப்பாண்டி அவர்கள்.*

திரு. வெ. பொன்னுப்பாண்டி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, W. புதுப்பட்டி பேரூராட்சி என்பது விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கே ஸ்ரீ ரேணுகா இந்து உயர்நிலைப் பள்ளி, ஆர்.சி. நடுநிலைப் பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. இந்த இரண்டு பள்ளிகளும் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளாகும். இங்கே பயிலுகின்ற மாணவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள். எனவே, இவர்களுடைய கல்வி மேம்பட, இந்தப் பகுதியில் அரசுமூலம் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி அமைத்துத் தருவதன்மூலமாக, இந்தப் பகுதியில் இருக்கின்ற மாணவர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும். எனவே, W. புதுப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி அமைத்துத் தர அரசு முன்வருமா என்பதைத் தங்கள்மூலம் அறிய விரும்புகின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. எஸ். அப்துல் ரஹீம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி உள்ள இடங்களில்தான் இத்துறையின்மூலம் விடுதிகள் தொடங்கப்படுகின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிடும் W. புதுப்பட்டியில் செயல்படும் ஸ்ரீரேணுகா இந்து உயர்நிலைப் பள்ளி என்பது அரசு உதவிப் பெறும் பள்ளியாகும். எனவே, இப்பள்ளிக்கு இத்துறையின் மூலமாக விடுதி வசதி ஏற்படுத்தித் தரவேண்டிய அவசியம் தற்போது எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. வெ. பொன்னுப்பாண்டி அவர்கள்.*

திரு. வெ. பொன்னுப்பாண்டி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, W. புதுப்பட்டி, வத்திராயிருப்பு ஒன்றியத்திலுள்ள பேரூராட்சியாகும். இந்தக் கிராமத்தில் இரண்டு பள்ளிகளும், இந்தக் கிராமத்தின் அருகில் இருக்கின்ற கான்சாபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளியும், W. மீனாட்சிபுரத்தில் ஓர் அரசு நடுநிலைப் பள்ளியும், கோவலாபுரத்தில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியும் இந்தப் பகுதியிலே செயல்படுகின்றன. நான்கு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். இந்தப் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியே கிடையாது. எனவே, இந்தப் பகுதியில் பயிலுகின்ற மாணவர்களுடைய நலன் கருதி, இந்தப் பகுதியிலுள்ள பள்ளிகளில் மாணவர்களுடைய சேர்க்கையை அதிகரிக்க, W. புதுப்பட்டி அல்லது வத்திராயிருப்பில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி கட்டித் தருவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா? அதைக் கட்டிக் கொடுக்க வேண்டுமென்று தங்கள் வாயிலாகக் கேட்டு அமர்கிறேன்.*

முற்பகல் 11–15

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. எஸ். அப்துல் ரஹீம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டுள்ள பள்ளி விடுதியில், தங்கிப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில், மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கை மாண்புமிகு தமிழகத்தினுடைய முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச்சென்று ஆய்வு செய்யப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. என். முருகுமாறன் அவர்கள்.*

திரு. என். முருகுமாறன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழில் உயிரெழுத்து 12; தமிழ் இனத்தினுடைய*

உயிரெழுத்து 3, 'அ' 'ம்' 'மா' என்கின்ற வகையிலே அம்மா அவர்களுடைய பொற்கால ஆட்சியில், (மேசையைத் தட்டும் ஒலி) இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய புனித மலர்ப் பாதங்களைப் பணிவோடு வணங்குகிறேன்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தொகுதி, லால்பேட்டை பேரூராட்சி என்பது இஸ்லாமியப் பெருமக்கள் அதிகம் இருக்கக்கூடிய பேரூராட்சியாகும். அங்கே இருக்கக்கூடிய இஸ்லாமியப் பெருமக்களுடைய கல்வித் தரத்தை உயர்த்துகின்ற வகையிலே பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி ஒன்று அமைத்துத் தர மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. எஸ். அப்துல் ரஹீம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர், லால்பேட்டையிலே இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் இருப்பதாகச் சொல்கின்றார். மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 195, மாண்புமிகு உறுப்பினர் திரு. கடம்பூர் ராஜூ, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள்.*

195—

ஆரம்ப சுகாதார நிலையம்

***17559—திரு. கடம்பூர் ராஜூ:**

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கோவில்பட்டி தொகுதி, நாலாட்டின்புதூர், அய்யனார்ஊத்து ஆகிய ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க அரசு ஆவன செய்யுமா?